

தரம்  
4


தி/கிண்/அல்-புர்க்கான் வித்தியாலயம்  
முதலாந் தவணைப் பரீட்சை – 2020

புள்ளிகள்

சுட்டெண்:..... கணிதம்




நேரம்: 1.00 மணித்தியாலம்

01 அடைப்பினுள்ள இலக்கங்களை மட்டும் பயன்படுத்தி விளாக்களுக்கு விடை தருக.






- 1) இம்முன்று இலக்கங்களையும் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய மூவிலக்க எண்கள் மூன்றை எழுதுக. .... + ..... = .....
- 2) இவ்விலக்கங்களால் உருவாக்கக்கூடிய மிகப்பெரிய எண் யாது? .....
- 3) இவ்விலக்கங்களால் உருவாக்கக்கூடிய மிகச்சிறிய எண் யாது? .....
- 4) நீங்கள் உருவாக்கக்கூடிய மிகப்பெரிய எண்ணையும், மிகச்சிறிய எண்ணையும் கூட்டுக. .... + ..... = .....
- 5) நூற்றாம் இடத்தில் 7 வரக்கூடியதாக உருவாக்கக்கூடிய இரு எண்களை எழுதுக.  
..... (  $5 \times 3 = 15$  புள்ளிகள் )

02) உருக்களை அவதானித்து, முன்பக்கத்தோற்றும், பக்கத்தோற்றும், மேற்பக்க தோற்றும் என்பவற்றைக் குறித்துக் காட்டுக.





(  $3 \times 3 = 9$  புள்ளிகள் )

03) I. தரப்டுள்ள உருக்களில் காற்பங்கை ( $\frac{1}{4}$ ) நிறந்தீட்டுக.



II. தரப்டுள்ள உருக்களில் அரைப்பங்கை ( $\frac{1}{2}$ ) நிறந்தீட்டுக.



( $5 \times 2 = 10$  புள்ளிகள்)

4) தீர்க்க.

1) 
$$\begin{array}{r} 404 \\ + 159 \\ \hline \end{array}$$

2) 
$$\begin{array}{r} 133 \\ + 204 \\ \hline \end{array}$$

3) 
$$\begin{array}{r} 325 \\ + 204 \\ \hline \end{array}$$

4) 
$$\begin{array}{r} 435 \\ - 215 \\ \hline \end{array}$$

5) 
$$\begin{array}{r} 435 \\ - 215 \\ \hline \end{array}$$

6) 
$$\begin{array}{r} 435 \\ - 215 \\ \hline \end{array}$$

7) 
$$\begin{array}{r} 45 \\ \times 2 \\ \hline \end{array}$$

8) 
$$\begin{array}{r} 45 \\ \times 2 \\ \hline \end{array}$$

9) 
$$\begin{array}{r} 45 \\ \times 2 \\ \hline \end{array}$$

10) 
$$\begin{array}{r} 45 \\ \times 2 \\ \hline \end{array}$$

( $10 \times 2 = 20$  புள்ளிகள்)

05) எண் கோலங்களை இனங்கண்டு இடைவெளிகளை நிரப்புக.

- 1) 50 , 60 , 70 , ..... , .....
- 2) 98 , 96 , 94 , ..... , .....
- 3) 18 , 28 , ..... , ..... , 58
- 4) .... , .... , 43, 53 , 63
- 5) 7 , 9 , ..... , ..... , .....

(  $5 \times 2 = 10$  புள்ளிகள் )


06) பிரசினம் தீர்க்க.

- 1) 16 தேங்காய்களை இருவரிடையே சமமாகப் பகிர்ந்தால், ஒருவருக்கு கிடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கை யாது? .....
- 2) ஒரு பண்ணையில் 20 கிளிகள் இருந்தன. அதனை நான்கு கூடுகளில் அடைத்தால், ஒரு கூட்டில் எத்தனை கிளிகள் இருக்கும்? .....
- 3) ஒரு பழ வியாபாரியிடம் 140 மாம்பழங்கள் இருந்தன. அவற்றில் 60 மாம்பழங்ககை விற்றதன்பின், அவ்வியாபாரியிடம் எஞ்சியிருக்கும் மாம்பழங்களின் எண்ணிக்கை யாது? .....
- 4) பாடசாலையொன்றில் 153 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவற்றில் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 80 ஆகும், பெண் மாணவர்களின் எண்ணிக்கை யாது? .....
- 5) ஒரு மாணவனுக்கு 5 பெண்சில்கள் வீதம் 10 மாணவர்களுக்கு வழங்குவதற்கு எத்தனை பெண்சில்கள் தேவைப்படும்? .....

(  $5 \times 3 = 15$  புள்ளிகள் )

07) தகவல்களை வாசித்து வினாக்களுக்கு விடை தருக.

விருப்பமான பாடம்	மாணவர் எண்ணிக்கை
தாய்மொழி	7
கனிதம்	4
ஆங்கிலம்	6
சுற்றுாடல்	5



- கூடுதலான மாணவர்கள் விரும்பும் பாடம் எது? .....
- கனித பாடத்தை எத்தனை மாணவர்கள் விரும்புகின்றனர்? .....
- தாய்மொழிப் பாடத்தை விரும்பும் மாணவர்களுக்கும், கனிதப் பாடத்தை விரும்பும் மாணவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் யாது?
- ஆங்கிலப் பாடத்தை விரும்பும் மாணவர்களை வரைபில் குறித்துக் காட்டுக.
- மிகக்குறைவானவர்கள் விரும்பும் பாடம் எது?

(  $5 \times 4 = 20$  புள்ளிகள் )